



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க,
பகிரங்கக் கூட்டுத்தாபனங்களை அல்லது அரசாங்கத்திற்குச்
சொந்தமான தொழிற் பொறுப்புமுயற்சிகளைப் பகிரங்கக்
கம்பனிகளாக மாற்றுதல் சட்டம்

[1987, மே மாதம் 15 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1987, மே மாதம் 15 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க பகிரங்கக் கூட்டுத்தாபனங்களை அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற் பொறுப்புமுயற்சிகளைப் பகிரங்கக் கம்பனிகளாக மாற்றுவதல் சட்டம்

[1987 மே 15 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஒ 44/82
1691

பகிரங்கக் கூட்டுத்தாபனங்களை அல்லது 1971 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, தொழிற் பொறுப்புமுயற்சிகள் (கொள்ளுதல்) சட்டத்தின்கீழ் கொள்ளப்பட்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற் பொறுப்பு முயற்சிகளைப் பகிரங்கக் கம்பனிகளாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தால் பின் வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :—

1. இச்சட்டமானது 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, பகிரங்கக் கூட்டுத்தாபனங்களை அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற் பொறுப்புமுயற்சிகளைப் பகிரங்கக் கம்பனிகளாக மாற்றுவதற் சட்டமென எடுத்துக் காட்டப்படலாம்.

சுருக்கப் பெயர்.

2. (1) ஏதேனும் பகிரங்கக் கூட்டுத்தாபனத்தின் அல்லது அதன் பாகத்தின் பணிகளைப் பொறுப்பேற்கும் நோக்கத்துக்காக அல்லது 1971 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, தொழிற் பொறுப்புமுயற்சிகள் (கொள்ளுதல்) சட்டத்தின்கீழ் அரசாங்கத்தால் கொள்ளப்பட்ட அல்லது அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் தொழிற் பொறுப்புமுயற்சியை அல்லது அதன் ஏதேனும் பாகத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டுநடாத்தும் நோக்கத்துக்காகக் கம்பனியொன்று கூட்டிணைக்கப்படுதல் அவசியமானதென அமைச்சரவை கருதுமிடத்து, அமைச்சர், நிதி என்னும் விடயத்துக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சருடனான கலந்தாலோசனையுடன், அத்தகைய பகிரங்கக் கூட்டுத்தாபனத்தை அல்லது தொழிற்பொறுப்பு முயற்சியை, அல்லது அதன் ஏதேனும் பாகத்தை 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின்கீழ் பகிரங்கக் கம்பனியொன்றாகப் பதிவு செய்யுமாறு கம்பனிகள் பதிவாளருக்கான பணிப்புரை ஒன்றுடன் சேர்த்து, அமைப்பக விதிகளையும், புறவிதிகளையும் அவருக்கு அனுப்பி வைக்கலாம்.

கூட்டுத்தாபன மொன்றை அல்லது அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட தொழிற் பொறுப்பு முயற்சியொன்றைக் கொண்டு நடத்துவதற் கெனக் கம்பனி ஒன்றைத் தாபித்தல்.

(2) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டின் 17 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் வேறெவையேனும் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், (1) ஆம் உட்பிரிவின்கீழான பணிப்புரையொன்றைப் பெற்றுக்கொண்டதன்மேல், கம்பனிகள் பதிவாளர்—

(i) ஓராழுட்பிரிவின்கீழான பணிப்புரையில் குறிப்பீடு செய்யப்பட்ட பெயரில் 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் 15(1) ஆம் பிரிவின்கீழான கூட்டிணைத்தல் சான்றிதழொன்றை வழங்குதல் வேண்டும்; அத்துடன்

(ii) கட்டளையில் குறித்துரைக்கப்பட்ட பகிரங்கக் கூட்டுத்தாபனத்தின் அல்லது அதனகத்துக் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறான கூட்டுத்தாபனத்தின் அத்தகைய பாகத்தின் பணிகளைப் பொறுப்பேற்பதற்காக அல்லது அத்தகைய கட்டளையில் குறித்துரைக்கப்பட்ட தொழிற் பொறுப்புமுயற்சியினை அல்லது அதனகத்

8 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க பகிரங்கக் கூட்டுத்தாபனங்களை அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற் பொறுப்புமுயற்சிகளைப் பகிரங்கக் கம்பனிகளாக மாற்றுதல் சட்டம்

துக் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறான அத்தகைய பொறுப்பு முயற்சியின் அத்தகைய பாகத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டு நடாத்துவதற்காக கட்டளையில் குறித்துரைக்கப்பட்ட பெயரில், பகிரங்கக் கம்பனியொன்று கூட்டிணைக்கப்பட்டுள்ளதென வெளிப்படுத்திக் கட்டளையொன்றைக் கசெற்றில் வெளியிடுதல் வேண்டும்.

(3) இரண்டாம் உட்பிரிவில் குறிப்பிட்டு செய்யப்பட்ட கட்டளை கசெற்றில் வெளியிடப்பட்டதன்மேல், கம்பனிகள் பதிவாளர் கம்பனியின் பங்கு மூலதனம் எப்பங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அப்பங்குகள் எல்லா வற்றையும் அரசுக்காகவும் அதன்சார்பிலும் திறைசேரிச் செயலாளருக்குக் குறித்தொதுக்குதல் வேண்டும்.

(4) மூன்றாம் உட்பிரிவின்கீழ் பங்குகள் திறைசேரியினது செயலாளருக்குக் குறித்தொதுக்கப்படுவதன்மேல் 1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வைச் சட்டத்தின்கீழ் முத்திரைத் தீர்வை எதுவும் செலுத்தப்படற்பாலதாகாது.

விடயத்திற்
கேற்றவாறு
கூட்டுத்தாப
னத்தை அல்லது
பொறுப்பு
முயற்சியைக்
கம்பனிக்குரித்
தாக்கல்.

3. (1) இப்பிரிவில் “இயைபான தேதி” எனக் குறிப்பிட்டு செய்யப் படுவதும், 2 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழான கட்டளை கசெற்றில் வெளியிடப்பட்டதுமான தேதியிலிருந்து, கட்டளையானது விடயத்திற் கேற்றவாறு எக்கூட்டுத்தாபனம் அல்லது தொழிற் பொறுப்புமுயற்சி அல்லது அதன் பாகம் தொடர்பானதோ அக்கூட்டுத்தாபனம் அல்லது தொழிற் பொறுப்புமுயற்சி அக்கட்டளையிற் குறிப்பிட்டு செய்யப்பட்ட கம்பனிக்கு முழுமையாக உரித்தாதல் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்காக, “கூட்டுத்தாபனம்” என்பது பின்வருமாறு பொருள்படும்:—

(அ) இயைபான தேதிக்கு நேர்முந்திய நாளன்று கூட்டுத்தாபனத்திற் குறித்தாகவுள்ளனவும் அக்கூட்டுத்தாபனத்தின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டனவுமான அசைவுள்ள அல்லது அசைவற்ற எல்லா ஆதனங்களும்;

(ஆ) அத்தகைய ஆதனத்தில் அல்லது ஆதனத்திலிருந்து எழுதின்ற எல்லா உரிமைகளும், தத்துவங்களும், சிறப்புரிமைகளும், அக்கறைகளும் அத்துடன் அக்கூட்டுத்தாபனத்துக்குள்ள எல்லாப் பொறுப்புக்களும்;

(இ) அக்கூட்டுத்தாபனம் தொடர்பான அல்லது அதனைச் சார்ந்த எல்லாப் புத்தகங்களும் கணக்குகளும் ஆவணங்களும் அல்லது கூட்டுத்தாபனத்தின் ஏதேனும் ஆதனம்; அத்துடன்

“தொழிற் பொறுப்புமுயற்சி” என்பது பின்வருமாறு பொருள்படும்:—

(அ) இயைபான தேதிக்கு நேர்முந்திய நாளன்று அரசுக்குரித்தாக்கப்பட்டவையும், அப்பொறுப்புமுயற்சியின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டவையுமான அசைவற்ற அல்லது அசைவுள்ள எல்லா ஆதனங்களும்;

1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க பகிரங்கக் கூட்டுத்தாபனங்களை 3 அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற் பொறுப்புமுயற்சி களைப் பகிரங்கக் கம்பனிகளாக மாற்றுவதில் சட்டம்.

(ஆ) அத்தகைய ஆதனத்திலிருந்து அல்லது தொழிலிலிருந்து எழு கின்ற எல்லா உரிமைகளும், தத்துவங்களும், சிறப்புரிமைகளும், அக்கறைகளும் அத்துடன் அப்பொறுப்புமுயற்சிக்குள்ள எல்லாப் பொறுப்புக்களும்;

(இ) அத்தொழிற் பொறுப்புமுயற்சி தொடர்பான அல்லது அதனைச் சார்ந்த எல்லாக் கணக்குப் புத்தகங்களும், ஆவணங்களும் அல் லது அப்பொறுப்புமுயற்சியின் ஏதேனும் ஆதனமும்.

(2) ஓராம் உட்பிரிவின் பொதுமைக்குப் பங்கமின்றி—

(அ) இயைபான தேதிக்கு நேர்முந்திய நாளன்று—

(i) கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானவையும்; அல்லது

(ii) அரசுக்குரித்தாக்கப்பட்டவையும்; அத்துடன்

விடயத்திற்கேற்றவாறு கூட்டுத்தாபனத்தின் அல்லது பொறுப்பு முயற்சியின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டவையும் 2(2) ஆம் உட்பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளையில் குறித்து ரைக்கப்பட்டவையுமான அசைவுள்ள அல்லது அசைவற்ற எல்லா ஆதனங்களும் இயைபான தேதியிலிருந்து கம்பனிக்கு உரித்தாக் கப்படுதல் வேண்டும்;

(ஆ) விடயத்திற்கேற்றவாறு இயைபான தேதிக்கு நேர்முந்திய நாளன்று கூட்டுத்தாபனத்துக்கு அல்லது தொழிற் பொறுப்பு முயற்சிக்குள்ள எல்லாப் பொறுப்புக்களும், இயைபான தேதியி லிருந்து கம்பனிக்குள்ள பொறுப்புக்களாகக் கருதப்படுதல் வேண்டும்;

(இ) (i) இயைபான தேதிக்கு நேர்முந்திய நாளன்று கம்பனியில் ஊதியம் வழங்கப்படாத எல்லா அலுவலர்களும் சேவை யாளர்களும் அமைச்சரவையால் தீர்மானிக்கப்படக்கூடிய வாராறு அத்தகைய நட்டஈட்டுக் கொடுப்பனவுக்கு உரித் துடையவராதல் வேண்டும்; அத்துடன்

(ii) இயைபான தேதிக்கு நேர்முந்திய நாளன்று கம்பனியில் ஊதியம் வழங்கப்படாத தொழிற் பொறுப்புமுயற்சிகளின் லுள்ள எல்லா அலுவலர்களும் சேவையாளர்களும் அமைச்ச ரவையால் தீர்மானிக்கப்படக்கூடியவாராறு அத்தகைய நட்ட ஈட்டுக் கொடுப்பனவுக்கு உரித்துடையவராதல் வேண்டும்;

(ஈ) விடயத்திற்கேற்றவாறு கூட்டுத்தாபனத்தின் அல்லது தொழிற் பொறுப்புமுயற்சியின் நோக்கங்களுக்காகச் செய்து கொள்ளப் பட்டவையும், இயைபான தேதிக்கு நேர்முந்திய நாளன்று “உள்ளவையும் 2 (2) ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவையுமான எல்லா” ஒப்பந்தங்களும் உடன் படிக்கைகளும் அந்தக் கம்பனியால் செய்துகொள்ளப்பட்ட ஒப் பந்தங்களாகவும், உடன்படிக்கைகளாகவும் கருதப்படுதல் வேண் டும்;

4 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க பகிரங்கக் கூட்டுத்தாபனங்களை அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற் பொறுப்புமுயற்சிகளைப் பகிரங்கக் கம்பனிகளாக மாற்றுதல் சட்டம்

(உ) (அ) கூட்டுத்தாபனத்தால்; அல்லது

(ஆ) தொழிற் பொறுப்புமுயற்சியால் அல்லது தொழிற் பொறுப்பு முயற்சியைப் பிரதிநிதித்துவஞ் செய்பவர் என்றமூன்றில் சட்டத்துறைத் தலைமையதிபதியால்,

அல்லது அதற்கு அல்லது அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டனவும் இயைபான தேதிக்கு நேர்முந்திய நாளன்று 'முடிவுறு திருப்பனவும், 2 (2) ஆம் பிரிவின்கீழ் ஆக்கப்பட்ட கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவையுமான எல்லாக் குற்ற வழக்குகளும் நடவடிக்கைகளும் கம்பனியால் அல்லது அதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட குற்ற வழக்குகளாகவும் நடவடிக்கைகளாகவும் கருதப்படல் வேண்டும்;

(ஊ) கூட்டுத்தாபனமொன்றை அல்லது தொழிற் பொறுப்புமுயற்சியொன்றை (1) ஆம் உட்பிரிவின்கீழ் கம்பனியொன்றுக்கு உரித்தாக்குவதின்றெழும் இலாபம் அத்துடன் வருமானம் எவையு மிருப்பின், அவை—

(அ) 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கருத்தெல்லைக்குள் அத்த கைய கூட்டுத்தாபனத்தின் அல்லது பொறுப்புமுயற்சியின் மூலதன வருவாயொன்றாகவும்;

(ஆ) அச்சட்டத்தின் 23 (3) (ஆ) என்னும் பிரிவின் கருத்தெல்லைக்குள் அத்தகைய கூட்டுத்தாபனத்தின் அல்லது பொறுப்புமுயற்சியின் வியாபாரத்திலிருந்து வரும் இலாபமொன்றாகவும்

இல்லாதிருப்பனவாகக் கருதப்படல் வேண்டும்.

(எ) பகிரங்கக் கூட்டுத்தாபனமொன்று அல்லது தொழிற் பொறுப்பு முயற்சியொன்று (1) ஆம் உட்பிரிவின்கீழ் கம்பனியொன்றுக்கு உரித்தாக்கப்படுமிடத்து—

(i) ஏதேனும் வரிமதிப்பீட்டு ஆண்டில் அத்தகைய கூட்டுத்தாபனத்தின் அல்லது தொழிற் பொறுப்புமுயற்சியின் நியதிச் சட்ட முறையான வருமானத்திற்கெதிராக ஈடுசெய்யப்பட்ட டிராததும் அத்தகைய கூட்டுத்தாபனத்தினால் அல்லது தொழிற் பொறுப்புமுயற்சியால் உறப்பட்டதுமான ஏதேனும் நட்டம் அத்தகைய கம்பனியால் உறப்பட்ட நட்டமொன்றாகக் கருதப்படல் வேண்டும்;

(ii) எந்த வரிமதிப்பீட்டு ஆண்டில் அத்தகைய உரித்தாக்கல் இடம் பெறுகின்றதோ அந்த வரிமதிப்பீட்டு ஆண்டில் அத்தகைய கூட்டுத்தாபனத்தினால் அல்லது தொழிற் பொறுப்புமுயற்சியால் உறப்பட்ட ஏதேனும் மூலதன நட்டம் அத்தகைய கம்பனியால் உறப்பட்ட மூலதன நட்டமொன்றாகக் கருதப்படுதல் வேண்டும்.